

	<b>SAFA MATRICULATION SCHOOL</b> <b>Masjid Mubarak Complex</b> <b>No.1, New Military Road,</b> <b>Avadi, Chennai 600 054</b>	<b>Doc. No. SMS/ ACAD/ TT/</b> <b>F004</b>
		<b>Rev. No.: 00</b>
	<b>Formative Assessment -I (Term: II)</b> <b>2023 – 2024</b>	<b>Date: 25.10.2023</b>

**FORMATIVE ASSESSMENT – I PORTIONS & SCHEME**  
**CLASS: 6**

S. No	SUBJECT	PORTION	SCHEME
1.	TAMIL	இயல் - 1	I விடை தேர்க- [6×1=6] II. கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எது என எழுதுக. [4×1=4] III. தொடரில் அமைத்து எழுதுக. [2×2=4] IV. மனப்பாடம்- [4] V. குறுவினா- [4×2=8] VI. சிறுவினா- [1×4=4] <b>Total 30 marks</b>
2.	ENGLISH I	Unit - 1	I Give the Synonym word for the following [3×1 =3] II Give the Antonym word for the following [3×1 =3] III Identify the character and speaker [4×1 =4] IV Answer the following questions [2 × 2½ =5] V Answer the following in paragraph [1×5 =5]
3.	ENGLISH II	Unit - 1 Grammar	VI Fill in the blanks with the proper tense form given [5×1 =5] VII Read the given passage and answer the following questions [5×1 =5] <b>Total 30 marks</b>
4.	MATHS	Unit -1 Numbers ( refer c.w and h.w )	I Choose the correct answers. (5x1=5) II Fill in the blanks. (5x1=5) III Say true or false. (4x1=4) IV. Answer the following (8x2=16) <b>Total 30 marks</b>
5.	SCIENCE I	Unit -1 Heat Refer Science CW, textbook.	I. Answer in one word. (4×1=4) II. Answer the following. (2×3=6) III. Answer in detail. (1×5=5) <b>Total 15 marks</b>
6.	SCIENCE II	Unit - 5 The Cell Refer Science CW, textbook.	IV Answer in one word. (4×1=4) V Answer the following. (2×3=6) VI Answer in detail. (1×5=5) <b>Total 15 marks</b>
7.	SOCIAL	<b>History</b> 1. Vedic Culture in North India and Megalithic Culture in South India 2. Great Thinkers and New Faiths <b>Map Drawing Book</b> <b>Pg No: 22, 23, 24 &amp; 25</b>	I Choose the correct answer [4 × 1 = 4] II Fill in the blanks [3 × 1 = 3] III Match the Following [4 × 1 = 4] IV Write True or False [2 × 1 = 2] V Find out the wrong pair [2 × 1 = 2] VI Answer in one or two sentences [4 × 2 = 8] VII Answer briefly [1 × 5 = 5] IX Map based questions [4 × ½ = 2] <b>Total 30 marks</b>